



விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

**திட்டத்தில் சேர்ந்த 10வது மாதத்திலிருந்து,
முழுமையான நன்மைகளுடன் வாடிக்கையாளர்கள்
நகைகள் வாங்கலாம்.**

1. நகைகள் வாங்குவதற்கான மாதாந்திர முன்பணத் தொகைகள் (மாதாந்திர தவணைகள்) சரிசமமாக இருக்க வேண்டும் மற்றும் தொடர்ந்து பதினொன்று மாதங்கள் செலுத்தப்பட வேண்டும். முன்பணத் (தவணைத்) தொகைகள் 11வது மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்பட முடியாது மற்றும் எந்த சூழ்நிலையிலும் மாற்றிக் கொடுக்கப்படாது.

2. திட்டத்தில் சேர்ந்த தேதியிலிருந்து பதினொன்று மாதங்கள் நிறைவு செய்த பின்னர், செலுத்தப்பட்ட மொத்த தொகை அல்லது சேர்க்கப்பட்ட மொத்த தங்க எடைக்குட்பட்டு, 18% வரை VA (சேதாரம்) இல்லாமல், தங்க நாணயங்கள் உட்பட (எதனிக் மற்றும் வினேட்ஜ் நகைகள் மற்றும் பூஜை பொருட்கள் போன்ற விசேஷ பொருட்கள் தவிர), தங்களுக்கு விருப்பமான நகைகளை வாங்க வாடிக்கையாளர் தகுதி பெறுவார்.

3. தங்க நகைகள் மீது விலைக் குறைப்புச் சலுகை (உதாரணமாக: ஒரு கிராமிற்கு ரூ. 100/- குறைவு) வழங்கப்படும் போதெல்லாம், அன்றைய தங்க விலையின் மீது மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும். குறைக்கப்பட்ட இந்த விலை பின்னர் சராசரி தங்க விலையுடன் ஒப்பிடப்படும் மற்றும் இவைமீறண்டில் குறைவான விலை எடுத்துக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டு: சலுகை - ஒரு கிராமிற்கு ரூ. 100/- குறைவு, அன்றைய தங்க விலை: கிராமிற்கு ரூ. 5000/- மற்றும் சராசரி தங்க விலை: கிராமிற்கு ரூ. 4000/-, சலுகை கழிக்கப்பட்ட அன்றைய தங்க விலை: கிராமிற்கு ரூ. 4900/-, இந்த சூழ்நிலையில், சராசரி தங்க விலை (ரூ. 4000), சலுகை கழிக்கப்பட்ட அன்றைய தங்க விலையை (4900) விடக் குறைவு என்பதால், இவைமீறண்டில் குறைந்த விலையான, கிராமிற்கு ரூ. 4000 என்ற விலை, VA-ஐ கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும்.

4. நகைகள் வாங்குவதற்கான மாதாந்திர முன்பணம் (தவணை), பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும். செலுத்தப்படும் முன்பணத் (தவணைத்) தொகைகள் மீது எந்தவிதமான வட்டியும் வழங்கப்படாது.

5. முன்பணத் (தவணைத்) தொகையை செலுத்த வரும் போது வாடிக்கையாளர்கள் தங்களின் வாடிக்கையாளர் ரகீது பத்தகத்தை எடுத்து வர வேண்டும், மற்றும் நகை வாங்கும் போது அதை சரண்டர் செய்ய வேண்டும்.

6. முன்பணம் ஏதேனும் மீதமிருந்தால், அது தொகையாக திருப்பியளிக்கப்படாது. அந்த தொகையை தங்கம் / வெள்ளி நாணயங்கள் வாங்குவதில் சரிசெய்து கொள்ளலாம்.

7. இந்த ஃபிளெக்ஸி திட்டம் ஒரு தனித்தன்மையான திட்டமாகும் மற்றும் நடைபெறும் மற்றெந்த திட்டங்கள் / சலுகைகளுடன் இணைக்கப்படாது.

8. முகவரியில் அல்லது மொபைல் எண்ணில் ஏதேனும் மாற்றமிருந்தால் அல்லது பாஸ்புக் தொலைந்து போனால், வாடிக்கையாளர் அது பற்றி முறையான KYC விபரங்களுடன் எழுத்துமூலமாக நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

9. வாடிக்கையாளர் நாமினிய நியமிக்க விரும்பினால், தன்னுடைய மற்றும் நாமினியுடைய KYC விபரங்களை சமர்ப்பிப்பதன் மூலம் அவ்வாறு செய்யலாம். மைனர் எனும் பட்சத்தில், பாதுகாவலர் கையெழுத்திட வேண்டும் மற்றும் அவரே நாமினியாகவும் இருப்பார்.

10. நகைகள் வாங்குவதற்கான முன்பணத் (தவணைத்) தொகைகளை குறிப்பிட்ட கால வரையறைக்குப் பிறகு செலுத்துவது அனுமதிக்கப்படாது.

11. ரெடம் செய்யும் போது தேர்ந்தெடுத்த நகைகளை இந்தியா முழுவதுமுள்ள எங்கள் கஜானா ஜுவல்லரி ஷோரூம்கள் எதிலிருந்து வேண்டுமானாலும் டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.

12. நகை வாங்குவதற்கான முன்பணத் (தவணைத்) தொகையை, கேஷ், கிரெடிட்/டெபிட் கார்டுகள், NEFT/RTGS, UPI டிரான்ஸ்ஃபர்கள், மற்றும் "Khazana Jewellery Pvt. Ltd." என்ற பெயரில்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

உள்ளூர் காசோலை, PDC அல்லது DD மூலமாக செலுத்தலாம். எங்களின் இணையதளம் (www.khazanajewellery.com) மூலமாக அல்லது கஜானா ஜுவல்லரி மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்து அதன் மூலமாக ஆன்லைன் பேமென்டுகளும் செய்யலாம்.

13. ஏதேனும் வங்கிக் கட்டணங்கள் இருப்பின், அதை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

14. முன்கூட்டியே திட்டத்தை மூட முடிவு செய்யும் வாடிக்கையாளர்கள், குளோஷர் நன்மைகள் பிரிவின்படி நன்மைகளுக்கு தகுதி பெறுவார்கள்.

15. இது, செலுத்தப்படவுள்ள ஒவ்வொரு முன்பணத்துடன் எதிர்காலத்தில் வாங்க ஒப்புக்கொள்ளப்பட்ட தங்கத்தின் எடை அல்லது மதிப்பின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட முன்பணத்தின் மீது தங்க நகை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தமாகும்.

16. திட்டத்தில் சேர்ந்த 11வது மாதத்திலிருந்து, ஆனால் சேர்ந்த 345 நாட்களுக்கு முன், வாடிக்கையாளர் நகை வாங்கலாம். சேர்ந்த தேதியிலிருந்து 345 நாட்களுக்குள் நகை வாங்கப்படவிட்டால், வாடிக்கையாளரின் முன்பணத் தொகை திருப்பியளிக்கப்படும்.

17. சேர்ந்துள்ள தொகை / தங்க எடைக்கு அதிகமாக வாடிக்கையாளர் நகைகள் வாங்கினால், கூடுதல் தொகை/எடைக்கு உரிய சேதாரம் (VA) வாடிக்கையாளரால் செலுத்தப்பட வேண்டும்.

18. பில்லிங் / டெலிவரி நேரத்தில் பொருத்தக்கூடிய GST மற்றும் வேறு ஏதேனும் அரசாங்க வரிகள், வாடிக்கையாளரால் செலுத்தப்பட வேண்டும்.

19. வாடிக்கையாளர் கையெழுத்து, ID மற்றும் முகவரிச் சான்று ஆகியவை, பில்லிங் / டெலிவரி சமயத்தில் சரிபார்க்கப்படும்.

21. நிறுவனமானது, தன் சுய விருப்பப்படி, எந்தவொரு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் அந்தந்த காலகட்டத்தில் மாற்றலாம், திருத்தலாம், சரிசெய்யலாம், சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.


21. எழும் பிரச்சனைகள் அனைத்தும், சென்னையில் உள்ள பொருத்தமான நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.

22. சேர்ந்த 7வது அல்லது 8வது மாதத்தில் திட்டத்திலிருந்து விலகினால், அந்த வாடிக்கையாளர் திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள தங்கத்தின் எடைக்கு உட்பட்டு, சேதாரத்தில் (VA) 60% தள்ளுபடி பெறத் தகுதி பெறுவார் மற்றும் 9வது மாதத்தில் விலகினால் சேதாரத்தில் (VA) 80% தள்ளுபடி பெறத் தகுதி பெறுவார். சேர்க்கப்பட்ட தங்க எடையின் மீதான மீதமுள்ள சேதாரத்தை (VA), அவர்களது சராசரி தங்க விலையில் அல்லது அன்றைய தங்க விலையில், இதில் எது குறைவோ அதன் அடிப்படையில் வாடிக்கையாளர் செலுத்துவார்.

23. வாடிக்கையாளர் 10வது மாதத்தில் திட்டத்திலிருந்து விலகினால், அந்த உறுப்பினருக்கு, திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள தங்க எடைக்கு உட்பட்டு, 18% வரை சேதாரத்தில் (VA) தள்ளுபடி பெற முடியும்.

குளோஷர் (மூடுதல்) நன்மைகள்

குளோஷர் (மூடுதல்) மாதங்கள்	(VA) சேதாரத்தில் நன்மை
10 மாதங்களுக்குப் பிறகு	100%
9 மாதங்களில்	80%
7 மற்றும் 8 மாதங்களில்	60%
6 மாதங்களுக்குக் கீழ்	நன்மை இல்லை



KHAZANA JEWELLERY
www.khazanajewellery.com

சென்னை - தி.நகர்: 044-24364501 | கூட்டரல் ரோடு: 044-28117046
அண்ணாநகர்: 044-42631900 | வேளச்சேரி: 044-42163900 • **கோயம்புத்தூர்:** 0422-4213900 • **சேலம்:** 0427-4265900 • **புதுச்சேரி:** 0413-4209900
திருநெல்வேலி 0462-4210900 • **பாங்குளூர்** - ஜெயநகர்: 080-4153990
மாறதவூர்: 080-25400009 • **பெல்லாரி:** 08392-271600 • **விசாகப்பட்டினம்** - துவாரகா நகர் 1: 0891-6668900 | துவாரகா நகர் 2 0891-6672900 | காஜ்வாகா: 0891-2573900 • **விஜயவாடா:** 0866-6643900 • **கூண்டூர்:** 0863-6633900
காக்கிநாடா: 0884-6661900 • **ராஜமந்திரி:** 0883-6656900 • **பீமவரம்:** 08816-239901 • **திருப்பதி:** 0877-6644900 • **நெல்லூர்:** 0861-2354900
மல்காசுளம் 08942-228901 • **ஓங்கோல்:** 08592-227001 • **அனந்தபூர்:** 08554-220900 • **விசயநகரம்:** 08922-252900 • **கடப்பா:** 08562-244456
கர்னூல்: 08518-221900 • **அமலாபுரம்:** 08856-236900 • **அனகாபள்ளி:** 08924-222900 • **கோபாலபட்டினம்:** 0891-2526900 • **துணி** 08854-255900
ஐதராபாத் - சோமாஜிபுடா: 040-66639900 | குக்கப்பள்ளி: 040-40204900
A.S. ரால் நகர்: 040-24889900 | திஸ்கநகர்: 040-66461900 | சந்தாநகர்: 040-23038900 • **கம்மம்:** 08742-228900 • **பெர்ஹாம்பூர்:** 0680-2250901.
(அனைத்து நாட்களும் விற்பனை உண்டு)

Follow us on
[f](#) [i](#) [o](#) [v](#)

**இனி உங்களுக்குப் பிடித்த
நகைகளை வாங்குவது
வெறும் கனவல்ல, நிஜம்.**

KHAZANA JEWELLERY

**கோல்டன்
ஃபிளெக்ஸி**

பர்ச்சேஸ் அட்வான்ஸ் திட்டம்

KHAZANA JEWELLERY

www.khazanajewellery.com

உடனே சேமிக்க துவங்குங்கள்.

11 மாதங்களில் உங்களின் விருப்பமான தங்க நகைகளை வாங்குங்கள்.



உங்கள் கனவு தங்க நகையை வாங்குவது இப்போது நிஜமாகப் போகிறது, கஜானாவின் கோல்டன் ஃபிளெக்ஸி திட்டத்துடன். இது, மதிப்பு-சார்ந்த அல்லது தங்க-எடை சார்ந்த தேர்வின் மூலம் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்க நகைகளை முன்கூட்டியே வாங்க உங்களுக்கு உதவுகிறது. இத்திட்டத்தில் உடனே சேருங்கள் மற்றும் சேர்ந்த தேதியிலிருந்து 11 மாதங்களில் உங்கள் விருப்பமான டிசைன்களை வாங்கி மகிழுங்கள்.

கஜானா கோல்டன் ஃபிளெக்ஸி திட்ட நன்மைகள்					
வ. எண்	திட்டம்	சேதாரம் (VA)	செய்கூலி	ஒரு கேரட் மீது தள்ளுபடி	MRP மீது
1	தங்கம்	VA இல்லை (18% வரை)			
2	வைரம் - MRP அல்லாதது		20%	20%	
3	வைரம் - MRP				15%
4	அன்கட் வைரம்	VA இல்லை (18% வரை)		10%	
5	பிளாட்டினம்		20%	20%	
6	ரத்தினக் கற்கள்	VA இல்லை (18% வரை)		10%	
7	வெள்ளிப் பொருட்கள் (செருவா)	VA இல்லை (16% வரை)			
8	வெள்ளிப் பொருட்கள் (ஆளிடக்)	50%	50%		
9	வெள்ளி நகைகள் (MRP)				20%
10	ரூபி மற்றும் எமரல்டு	VA இல்லை (18% வரை)		10%	

*தங்கம் / வெள்ளி நாணயங்கள் மற்றும் கட்டிகள் மீது VA இல்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டது.



கஜானா கோல்டன் ஃபிளெக்ஸி திட்டம் எவ்வாறு செயல்படுகிறது

மாதம்	மாதாந்திர முன்பணம்	தங்க விலை	தேர்வு 1 (எடை - கிராம்கள்)	தேர்வு 2 (தொகை - ரூ)
1	5000	4600	1.09	5000
2	5000	4750	1.05	5000
3	5000	4800	1.04	5000
4	5000	4900	1.02	5000
5	5000	5000	1.00	5000
6	5000	4900	1.02	5000
7	5000	4800	1.04	5000
8	5000	4700	1.06	5000
9	5000	4650	1.08	5000
10	5000	4550	1.10	5000
			1.11	5000
			11.61	55000
			சேர்ந்துள்ள மொத்த எடை	சேர்ந்துள்ள மொத்த தொகை

திட்டம் மெசுஞர் ஆணதும் நகை வாரங்கும் போது, எடை-சார்ந்த அல்லது மதிப்பு-சார்ந்த தேர்வுகளில் எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மேற்கூறப்பட்ட அட்டவணை விளக்கத்திற்காக மட்டுமே.

எங்களின் இணையதளம் அல்லது ஆப் மூலமாக உங்களின் கஜானா கோல்டன் ஃபிளெக்ஸி திட்டத்தை நிர்வகித்திடுங்கள்.

www.khazanagoldenflexi.com இணையதளத்தை பாருங்கள் அல்லது கஜானா ஜுவல்லரி ஆப்-ஐ பதிவிறக்கம் செய்திடுங்கள்.



படி 2

அக்கவுண்ட்டை உருவாக்குங்கள் அல்லது உங்கள் அக்கவுண்ட்டிற்கு லாக் இன் செய்யுங்கள்



2

இங்கு இருக்கும் QR code-ஐ ஸ்கேன் செய்து, ஆன்லைன் மூலம் பணம் செலுத்துங்கள்

படி 3

புதிய நகை சேமிப்புத் திட்டத்திற்கு பதிவு செய்திடுங்கள், உங்கள் மாதத் தவணையை செலுத்துங்கள் அல்லது உங்களின் தற்போதைய திட்டத்தை ஆன்லைனாக ஒன்று சேர்த்திடுங்கள்.



3



அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

மாதாந்திர முன்பணத் தொகையை (தவணைத் தொகையை) எவ்வாறு செலுத்துவது?

நகை வாங்குவதற்கான மாதாந்திர முன்பணத் (தவணைத்) தொகை, பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும். நகை வாங்குவதற்கான முன்பணத் (தவணைத்) தொகையை, கேஷ், கிரெடிட்/டெபிட் கார்டுகள், NEFT/RTGS, UPI டிரான்ஸ்ஃபர்கள், மற்றும் "Khazana Jewellery Pvt. Ltd." என்ற பெயரில் உள்நாள் காசோலை, PDC அல்லது DD மூலமாக செலுத்தலாம். எங்களின் இணையதளம் (www.khazanajewellery.com) மூலமாக அல்லது கஜானா ஜுவல்லரி மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்து அதன் மூலமாக ஆன்லைன் பேமென்ட்டுகள் செய்யலாம்.

GST வசூலிக்கப்படுமா?

ஆம், GST மற்றும் வேறு ஏதேனும் அரசாங்க வரிகளை, பில்லிங் சமயத்தில் நீங்கள் செலுத்த வேண்டும்.

நான் திட்டத்திலிருந்து விலகினால் என்னாகும்?

திட்டத்தில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் நீங்கள் விலகினால், சேதாரத்தின் (VA) மீதான தள்ளுபடிக்கு நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள். ஆனால், திட்டத்தில் சேர்ந்த 7வது அல்லது 8வது மாதத்தில் விலகினால், சேதாரத்தில் (VA) 60% தள்ளுபடி பெற உறுப்பினர் தகுதி பெறுவார் மற்றும் 9வது மாதத்தில் விலகினால், திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள தங்க எடைக்கு உட்பட்டு, சேதாரத்தில் (VA) 80% தள்ளுபடி பெற உறுப்பினர் தகுதி பெறுவார். சேர்க்கப்பட்ட தங்க எடையின் மீதான மீதமுள்ள சேதாரத்தை (VA), அவர்களது சராசரி தங்க விலை அல்லது அன்றைய தங்க விலை, இதில் எது குறைவோ அதன் அடிப்படையில் நீங்கள் செலுத்த வேண்டும். 10வது மாதத்தில் நீங்கள் விலகினால், திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள தங்க எடைக்கு உட்பட்டு, 18% வரை சேதாரம் (VA) இல்லை என்பதற்குத் தகுதி பெறுவீர்கள்.

நான் தொடர்ந்து செலுத்தாவிட்டால் என்னாகும்?

நீங்கள் முன்பணத் தொகைகளை தொடர்ந்து செலுத்தி வந்த பிறகு நகைகள் வாங்கினால் மட்டுமே சேதாரம் (VA) இல்லை என்பதற்குத் தகுதி பெறுவீர்கள். மாதாந்திர முன்பணத் (தவணைத்) தொகையை செலுத்தத் தவறினால், திட்டம் இடைநிறுத்தப்படும்.

இத்திட்டத்தில் நான் நகைகளை எப்போது வாங்கலாம்?

திட்டத்தில் சேர்ந்த 11வது மாதத்திலிருந்து, ஆனால் சேர்ந்த தேதியிலிருந்து 345 நாட்களுக்குள், நீங்கள் தங்க நகைகள் வாங்கலாம். சேர்ந்த தேதியிலிருந்து 345 நாட்களுக்குள் நகை வாங்கப்படாவிட்டால், முன்பணத் தொகை திருப்பியளிக்கப்படும்.

சேர்க்கப்பட்ட தொகை அல்லது தங்க எடைக்கு அதிகமாக நான் நகைகள் வாங்கினால் என்னாகும்?

சேர்ந்துள்ள தொகை / தங்க எடைக்கு அதிகமாக நீங்கள் நகைகள் வாங்கினால், கூடுதல் தொகை/எடைக்கு பொருந்தும் சேதாரத்தை (VA) நீங்கள் செலுத்த வேண்டும்.

நான் தங்க நாணயங்கள் வாங்கலாமா?

கண்டிப்பாக. சேதாரம் (VA) மற்றும் செய்கூலி இல்லாமல் நீங்கள் தங்க நாணயங்கள் வாங்கலாம்.

கேஷ் திருப்பியளிக்கப்படுமா?

அரசு ஒழுங்குமுறைகளின்படி, எந்தவொரு சூழ்நிலையின் கீழும் கேஷ் திருப்பியளிக்கப்படாது.

சேர்ந்துள்ள தங்கத்தின் எடை என்ன என்பது எனக்கு எப்படித் தெரியும்?

சேர்ந்துள்ள தங்கத்தின் எடையானது, மாதாந்திர அடிப்படையில் நீங்கள் முன்பணம் (தவணை) செலுத்தும் போது உங்களுடைய பால்புக் மற்றும் ஆன்லைன்/ மொபைல் ஆப்-ல் புதுப்பிக்கப்படும்.

அனைத்து மாதாந்திர தவணைகளையும் முன்கூட்டியே செலுத்தலாமா?

மாதாந்திர தவணைகளை மொத்தமாகவோ அல்லது முன்கூட்டியோ செலுத்த முடியாது.

மாதாந்திர முன்பணத் (தவணைத்) தொகைகளை உறுப்பினர் எந்த கஜானா ஷோரூமிலும் செலுத்தலாமா?

ஆம், உறுப்பினர்கள் தங்கள் மாதாந்திர முன்பணத் (தவணைத்) தொகைகளை இந்தியாவில் எந்த கஜானா ஷோரூம்களிலும் செலுத்தலாம், அல்லது www.khazanagoldenflexi.com மூலம் ஆன்லைனிலும் செலுத்தலாம்.

எதனிக் மற்றும் வின்ட்டேஜ் நகைகள் மற்றும் பூஜை பொருட்கள் போன்ற விசேஷ பொருட்களை உறுப்பினர் வாங்கலாமா?

ஆம், பொருந்தக்கூடிய சேதாரம் (VA) மற்றும் செய்கூலியுடன் விசேஷ பொருட்களை உறுப்பினர்கள் வாங்கலாம்.

திட்ட காலம் நிறைவடைந்ததும் என்ன ஆகும்?

திட்டத்தில் பதிவு செய்த தேதியிலிருந்து பதினொன்று மாதங்கள் நிறைவடைந்ததும், உங்களுக்கு விருப்பமான தங்க நகைகளை, சேர்ந்துள்ள தொகை அல்லது தங்க எடைக்கு உட்பட்டு, 18% வரை VA (சேதாரம்) இல்லாமல் வாங்க நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

மாதாந்திர முன்பணத் (தவணைத்) தொகை நிலையானதா அல்லது மாறுபட்டதா?

மாதாந்திர முன்பணத் (தவணைத்) தொகை நிலையானது.

இத்திட்டம் மற்ற சலுகைகளுடன் சேர்க்கப்படலாமா?

இல்லை, இந்த ஃபிளெக்ஸி திட்டம் ஒரு தனிப்பட்ட திட்டம் மற்றும் தற்போதைய வேறெந்த திட்டங்கள் / சலுகைகளுடன் இணைக்கப்பட முடியாது.

திட்டத்தில் பதிவு செய்து கொண்ட ஷோரூமில் மட்டுமே நான் திட்டத்தை ரெடீம் செய்து நகைகள் வாங்க முடியுமா?

இல்லை, ரெடீம் செய்யப்படும் கட்டத்தில், நீங்கள் தேர்ந்தெடுத்த நகைகளை இந்தியாவில் கஜானா ஜுவல்லரியின் எந்த ஷோரூமிலிருந்தும் டெலிவரி பெற்றுக் கொள்ளலாம்.

விசேஷ பொருட்கள் மீது சேதாரம் (VA) வசூலிக்கப்படுமா?

ஆம், எதனிக் நகைகள், வின்ட்டேஜ் நகைகள், பூஜைப் பொருட்கள், வெள்ளி பொருட்கள் மற்றும் வெள்ளி நகைகள் போன்ற விசேஷ பொருட்கள் மற்றும் இந்த பட்டியலில் சேர்க்கப்படாத இதர விசேஷ பொருட்கள் மீது சேதாரம் (VA) வசூலிக்கப்படும். ரத்தினக் கற்கள் / செமி-ரத்தினக் கற்கள் / ஸர்க்கான் / பர்த் ஸ்டோன்ஸ் மற்றும் இதர கற்கள் மீதான கட்டணங்கள் பொருந்தும். மேற்கண்டவற்றில் எதையேனும் ஒரு உறுப்பினர் வாங்க விரும்பினால், அவர்கள் ஷோரூமைத் தொடர்பு கொள்ளலாம்.